

கையொப்பமிடுமாறு ASAP கேட்கும் உறுதி ஆவணத்திற்கான வழிகாட்டல்

உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு உதவுவதற்காக, கருத்துத்தெரிவிக்கும் படிவத்தில் நீங்கள் இன்று கையொப்பமிடுவது அவசியமாகும். இப்படிவத்தில் கையொப்படுவதன் மூலம், உங்கள் ஆவணங்களைப் படிக்க நீங்கள் எங்களுக்கு அனுமதி அளிக்கின்றீர்கள். முதலில் உங்கள் பத்திரங்களை படிக்காமல் உங்களுக்கு உதவி செய்ய எங்களால் முடியாது. உங்களுடைய பத்திரங்களைப் படித்து, உங்கள் விடயங்களை உங்களோடு நாம் கலந்தாலோசித்த பின்னர், உங்களை விசாரணை செய்யும்போது நேரடியாக நீங்களே உங்கள் சார்பில் ஆஜராகிக்கொள்வதா அல்லது உங்களுடைய மனப்பூர்வமான விருப்பத்தின் பேரில், நாங்கள் உங்கள் பிரதிநிதியாகச் செயல்படுவதா என்பதை நாங்கள் உங்களுடன் கலந்தாலோசித்து கூட்டாக தீர்மானிப்போம்.

உங்கள் கையொப்பத்தின் கீழ் உள்ள இரண்டு பெட்டிகளிலும் புள்ளியிடுமாறு நாங்கள் உங்களை வேண்டிக் கொள்கின்றோம். கீழ் வரும் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்யலாம்:-

- எந்தபெட்டியிலும் புள்ளியிடாது இருத்தல் (நீங்கள் அவ்வாறு செய்தாலும், இன்று நாங்கள் உங்களுக்கு உதவிசெய்வோம்)
- இரண்டுபெட்டிகளிலும் புள்ளி இடுவது
- ஒருபெட்டியில் மாத்திரம் புள்ளி இடுவது (முதல் அல்லது இரண்டாவது)

முதலாவதுபெட்டியில் புள்ளியிடுமாறு நாங்கள் உங்களை வேண்டிக்கொள்வதன் காரணம், எதிர்காலத்தில் நாம் விரும்பினால், உங்களுடன் தொடர்பு கொள்ள அதன் மூலமாக நீங்கள் எங்களுக்கு அனுமதி அளிக்கின்றீர்கள். பெரும்பாலும் எமது வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பு கொள்வதில்லை. அவ்வாறு நாங்கள் தொடர்பு கொண்டால் கீழ்வரும் காரணங்களுக்காக மாத்திரம் நாங்கள் அவ்வாறு செய்வோம்:-

- எங்கள் சேவைகள் பற்றிய கருத்துக்களை அறிந்துகொள்ள அல்லது
- உங்கள் மேல் முறையீட்டில் நீங்கள் வெற்றியடைந்த பின் எவ்வளவு அவசரமாக உங்களுக்கு உதவி கிடைத்தது பற்றிய தகவல்களை அறிய அல்லது
- மற்றொரு காரணத்துக்காக

இரண்டாவதுபெட்டியில் புள்ளியிடுமாறு நாங்கள் உங்களை வேண்டிக் கொள்வதன் காரணம், எதிர்காலத்தில் புகலிடம் கோருபவர்களுக்கு அதிகமாக உதவிசெய்யவும் நாங்கள் செய்யும் பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள உதவும் வகையிலும் ஆகும்.

நடப்பு மற்றும் உங்கள் தற்போதைய, எதிர்கால புகலிட ஆதரவுக்கான உங்கள் உரிமையான சலுகைகளில் மீது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படமாட்டாது என நாங்கள் நம்பினால் மாத்திரம் நாங்கள் எங்களிடம் உள்ள தொடர்புகளில் உங்களுடைய முறையீட்டின் மாதிரியை நாம் (Home Office) உள்நூராட்சி அலுவலகத்துடன் உள்ள எங்கள் தொடர்புகளின்போது பயன்படுத்துவோம். அவர்கள் எடுக்கும் தீர்மானங்களின் தரத்தை மேம்படுத்தவும் ஒருவருக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக அவரை நிராகரித்த எங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுப்போம். எதிர்காலத்தில் புகலிடம்கோரும் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் இது உதவும் வகையில் இதனை நாங்கள் செய்வோம்.

Asylum Support Appeals Project, Studio 11/12, Container City Building,
48 Trinity Buoy Wharf, London, E14 0FN
tel: 020 3716 0284 | fax: 020 3716 0272 | www.asaproject.org.uk
email: referrals@asaproject.org.uk

Company registered in England and Wales number 04763838 | Registered charity number 1105625
For more information about how we use your data, please read our Privacy Notice: www.asaproject.org/privacy